

முழுநூசன்

9-2

- அக்டோபர் '2000
- இதழ் எண் : 82
- விலை ரூ. 3/-

- தீங்கள் இலக்கிய இதழ் -

‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ — கண்ணதாசன்

பேராந்தியின் நேசகரம்!
ஊனமுற்றோரின் உதவும்கரம்!

பாடசாலை மாணவர், உடல் ஊனமுற்றோர், காதுகேட்க முடியாத மாணவர்களுக்கு உதவி வருகிறார். தென் இந்திய பேராந்தியர்களுடன் 30 ஆண்டுகள் தொடர்பு வைத்துக் கொண்டு, இன்றும் அந்த நட்பு தொடர்வதை சொல்லி பெருமைப்படுகிறார்.

‘சமூக ஜோதி’
தம்பி புவனேந்திரன்

பிரதம இணைப்பாளர்,
சாமாரிக்க சபை



பாடித்துவிட்டீர்களா?

Elaignan Tamil Monthly

இலைஞன்

உலகுவாழ் இளைஞருக்கான
இளைஞரின் புதுமைப் பிரவாகம்!

ஒந்துகள் எழுத்துக்களை மதிக்கிறோம்.
எண்ணங்களை வரவேற்கின்றோம்.

வாசகர்களாகிய உங்களிடம் இருந்து
ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.

ஒவ்வொரு மாதமும் 25 ம் திகதிக்கு முன்னர்
எமக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்பி வையுங்கள்
பார்க்கலாம்.

ILAIGNAN

Ginnheimer Str, 24 a
60487 Frankfurt

Germany

eMail : sekar@ilaignan.com

இண்ணெட்டில் இளைஞர் :

www.ilaignan.com

இணையக் காதலர்களின் இதயநாடி :

www.kathala.com

நிலாப் பத்து

- ★ மேகப்புணர்ச்சி படுக்கையிலிருந்து
நிலவுப் பெண்ணுக்கு
ஒரு நூள் மாதவிலக்கு.
- ★ கடல் நீரில்
நிரம்பலில்லையோ வயிறு?
விட்டுக் கணற்றில் நிலா.
- ★ குரிய மிச்சத்தில்
குட்டைப் பிரத்த அன்னம்நீ.
மனைவினை அனுப்புகிறேன்.
- ★ 144 முறை தேள்ளி நிறைந்து
குறிஞ்சி மலருக்கு இடப்பட்ட
144 விலக்கி விடுகின்றாய்.
- ★ பூமி பத்திரம்.
நாஸ்கள் இப்பிபாழுது
தாஸ்கப் போகின்றோம்.
- ★ எல்லாரும் உறங்கி விட்டார்களென
மேகஉட்ட மாற்றினாயா?
ஆண் ஆந்தைகள் கவனி.
- ★ பூமியின் வாசலில் நிலா
மன்மதன் இட்ட காவலன்
பிரம்மச்சாரிகள் நுழையக் கூடாதீதன.

குவைத்தில் வீட்டுவேலை செய்வோர், வீட்டு டிரைவர், தோட்டக் காரர், ஆடு மேய்ப்போர் போன்ற வேலைகளுக்கு வருகிறவர்களுக்கு விசா பெயர் காதீம் விசா. இப்பணியாளர்களுக்கு மாதம் ஒருநாள் விடுமுறை அல்லது அரை நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை.

கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு, கடை மற்றும் எல்லா வியாபார நிறுவனங்களில் பணிபுரிவார்களுக்கு குன் விசா என்று பெயர். இவர்களுக்கு எட்டு மணிநேர வேலை. குவைத் அரசு நிர்ணயித்துள்ள எல்லா விடுமுறை நாட்களும் உண்டு.

வெள்ளிக்கிழமை எல்லா மக்களும் குவைத் சிட்டியில் மிர்காப் (MIRGAP) என்னுமிடத்தில் கூடுகிறார்கள். ஒவ்வொருவரின் நிலைமையும் பரிதாபம் தான். அவர்கள் தமது பணிமுடித்து சொந்த தாய் நாட்டிற்கு வரும்போது மிடுக்காகத் தெரிகிறார்கள்.

இங்குள்ள கட்டிடங்கள், ஊரின் அமைப்பு அத்தனையும் அமெரிக்க பானி என்று சொல்கிறார்கள். நம் தமிழ்நாட்டுத் தமிழ் வார இதழ்கள் குழுதம், குங்குமம் உட்பட எல்லா தமிழ் இதழ்களும் கடைகளில் கிடைக்கின்றன. கடைகளில் இலக்கியம், கவிதை சம்பந்தமான எந்த நாலும் இதுவரை பார்க்கல்லை. இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் கிடைக்கின்றன. அதுவும் செய்திப் பத்திரிகைகள்தான்.

இங்குள்ள கம்பெனிகளில் நிறைய இலங்கையைச் சேர்ந்த இலங்கையர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எல்லாம் “இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சனை இல்லாதிருந்தால் எங்களது நாடு சிங்கப்பூர் மாதிரி ஆகியிருக்கும். வேலைதேடி வெளிநாடுகளுக்கு நாங்கள் வரத் தேவையில்லை” என்று கூறுகிறார்கள்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கணக்குப்படி இலங்கையர், தூமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் என ஒரு லட்சம் பேர் இங்கே வேலை பார்க்கிறார்கள். இலங்கையைச் சேர்ந்த பெண்கள் நிறைய பேர் வீட்டு வேலை பார்க்கிறார்கள் இவர்களது நிலை மிகவும் மோசமானது. எல்லாம் வருடத்துக்கணக்கில் இருக்கிறார்கள். நிறைய பெண்கள் பங்களாதே இளைஞர்களுக்கு ஆசைநாயகியாக உள்ளார்கள். சிங்களப் பெண்கள் 3-தினார், 5-தினாருக்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

வெள்ளிக்கிழமை காலையில் இருந்து இரவு வரை திருவிழாதான்; வேடிக்கைக்கான். எல்லா ஆண்களும் பெண்களும் காலையிலேயே மிர்காப் வந்து விடுவார்கள். இங்கே இருக்கிற பொது இடம், பூங்கா என எங்கு பார்த்தாலும் ஜோடி, ஜோடியாக அமர்ந்திருப்பதை பார்க்கலாம். நமது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கட்டப்பாபகுதி இளம் பெண்கள் விபச்சாரத் தொழில் செய்கிறார்கள். “என்ன செய்வது? சம்பளம் மிகவும் குறைவு. வெளிநாட்டிற்கு பணம் கட்டி வந்தேன்: ஊரில் நிறைய கடன் இருக்கிறது இதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார்கள்.

குவைத்திற்கு வேலைக்கு வருகிறவர்கள் குறைந்த சம்பளத்தில் எவ்வளவு கட்டப்படுகிறார்கள் என்பது வந்து பார்த்தால்தான் தெரியும். ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை மிகவும் நன்றாகத்தான் இருந்தன அரபு நாடுகள். தற்போது நிலைமை மிகவும் மோசம். லீட்டை விற்று, கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி அரபு நாட்டுக்கு வந்தவுடன் அள்ளிக் கட்டி விடலாம் என்று கனவு கண்டு வருகிறார்கள். இங்கு தெருநாயை விட கேவலமாகத் திரிகிறார்கள் — உயிருள்ள, உணர்வுள்ள, ஆற்றிவுள்ள மனிதர்கள். ஆகவே அன்பிற்குரிய தமிழ்நாட்டுச் சோதரர்களே, அரபு நாடுகளுக்குப் போய் சம்பாதிக்க ஆசைப்படாதீர்கள்; அவதியுறாதீர்கள்.

— சர்தார் உசேன், குவைத்

குவைதா சனி

* ஆண்டுக் கட்டணம் : ரூ. 35/-

* வரம்புள்ள கட்டணம் : ரூ. 350/-

26, அடப்பன்வயல் 8-ம் வீதி, புதுக்கோட்டை - 622 002.

E. Mail : ealaidhason@hotmail.com.

Internet : http://www.ealaidhason 8m.com

(ஆண்டுக் கட்டணம் புதுப்பித்து விட்டார்களா? தொகையை பணவிடை, காசோலை, வரைவோலை மூலம் செலுத்தலாம். படைப்பாளர்கள் இதழ் பரவ, வளர உதவலாம். நல்லெண்ணத்துடன் முகவராக செயல்பட விருப்பமுள்ளவர்கள் தொடர்புறுக.)

ஜகங் - 200

- ★ நீங்கள் ஒரு ஜக்கூ கவிஞரா? ஆம் எனில் உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பும் + அழைப்பும்.
- ★ உங்கள் திறமையை வெளிக்கொணர கட்டணமில்லை.
- ★ படைப்புகளுக்கு முழு சுதந்திரம்.
- ★ நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதையோ ஒரு நூறு கவிதையோ ஆனுப்பலாம். உங்கள் நண்பர்களையும் அனுப்பச் சொல்லலாம்.
- ★ ஒருவருக்கு ஒரு கவிதை வீதம் 200, கவிஞர்களின் 200 ஜக்கூ கவிதைகள் தேர்வு செய்யப்படும்.
- ★ உங்களது சொந்தக் கற்பனை ஏன்று உறுதிமொழித் தேவை.
- ★ வயது, அந்தஸ்து, சாதி, மதம், பேதம் பாராது உங்கள் கருத்துக்கும் கற்பனைக்கும் மூக்கியத்துவம் தந்து ஏழைதாசனில் வெளியிடப்படும்.
- ★ உலகெங்கும் வாழும் தமிழர்கள் வாசிக்க வச்தியாக இணையத் தளத்தில் ஜக்கூ 200 வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படும்.
- ★ முழு நீள வெள்ளைத்தாளில் ஏழந்தீடு வேண்டியதுதானே! தன் முகவரி அஞ்சலட்டையுடன் உறையிலிட்டு, அஞ்சலில் சேர்த்து விட்டார்களா!
- ★ 30—10—2000 கடைசித் தேதி.
(அதுவரை காத்திருக்க வேண்டுமா என்ன?)
- ★ முகவரி : ஆசிரியர், 'ஏழைதாசன்', புதுக்கோட்டை - 622 002.
- ★ சனவரி 98-ல் 50 கவிஞர்களின் தொகுப்பும், நவம்பர் 99-ல் 100 கவிஞர்களின் தொகுப்பும் மகத்தான சர்தனை படைத்துள்ளது.
- ★ ஆனந்த விகடன் 9-1-2000 இதழில் நாம் வெளியிட்ட ஜக்கூ-100 குறித்து சுஜாதா பாராட்டியுள்ளார். ஜெர்மனி இளைஞர் இதழிலும் www.ilaignan.com இணையத் தளத்திலும் www.radiotamil.de இணைய வாணிமலியிலும் வெளியிடப்பட்டுள்ளன.

மனிதன்

॥ ॥ ॥ ॥

மரம் பட்டுப் போனால் கரியும்
மனம் பரப்பித் தானாய் ஏரியும்!
அறம் சுட்டும் மனிதன் வேஷம்
அறிந்து நான் கற்றேன் பாடம்!

நிறம் மாறா நீரைக் குடித்தும்
நெறி நூல்கள் நீண்டுப் படித்தும்
புறம் தூற்றிப் பழகும் நோக்கில்
புகழுரைப் பொழிவார் நாக்கில்!

சரம் கோர்த்த மூல்லைப் போன்றே
சமத் துவம் இல்லா மேலோர்
கரம் நீட்டி அன்பைத் தேடார்!
கடுக எவும் பொதுமை நாடார்!

உரம் கொண்ட மிருகம் என்றால்
உண்மையில் அச்சம் தவிர்ப்போம்;
தரம் கெட்ட மனிதர் மெச்சம்
தடம் என்றால் என்றும் அச்சம்!

வரம் தேடி அலையும் கால்கள்
வறண்டபின் திறக்கும் தாள்கள்!
திறம் கொண்ட மாந்தர் தோள்கள்
தீண்டுமோ பகைவர் வாள்கள்!

பேணா நடவடிக்கை பேரவைக்காரர்ம் வளர்ச்சுற்றுப்போர்டின் உதவும்காரம்!



முப்பு புவனேந்திரன்

இலங்கையின் தலையாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் குரும்பசிட்டி கிராமத்தில் 8-11-1946ல் சிறந்தார் த. புவனேந்திரன். பெற்றேநர் தம்பிநாதர் - குட்டிப்பிள்ளை குரும்பசிட்டி வருமைக்கு வாய்ப்பே இல்லா ஆழி இவர் குடும்பம் வரவைபத்தில் பழுமை வாய்ந்தது. இவரின் முத்த சகோதரர்கள் மைத்துனர் அனைவரும் நீர்கொழும்பு என்றும் பட்டினத்தில் 37 வருடமாக வாணிபத் தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 1981-ல் நடந்த இலங்கை கலவரத்தில் கடைகள் தீக்கிரையர்க்கப் பட்டபின் அனைவரும் சொந்த கிராமம் திரும்பி விட்டனர்.

இளமை கல்வியில் இவரால் மறக்க முடியாத ஆசிரியர்கள் திரு. மு. இராமலிங்கம், சு. சண்முகராசா இவர் கா. பொ. த. ப. படிப்பை முடித்துக் கொண்டு பாட்டா ஷு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து கொழும்பு நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் என்று குரும் ஆற்றினார். இளமை பருவத்திலேயே பொழுது போக்காக பேணா நண்பர்கள் வைத்திருந்ததோடு நாடகத் துறையிலும் பல நாடகங்களை தடித்து பல பெரியவர்கள் பாராட்டுதல்களைப் பெற்றார். பல நாடகங்கள் 25 அரங்குகளுக்கு மேல் கண்டு பேரெடுத்த நாடகங்கள் இலங்கையில் கடைசியாக நடித்த நாடகம் தாழ்வாடி. இவர் இளமை கல்வியிலும் நாடகத் துறையிலும் குருவாக இருந்தும் ஊக்குவித்தவருமான கலாஜூஷனைம் கலைப்பேர்ரச எ. ரி பொன் னுத்துரை பி. ஏ. அவர்களை இவர் வாழ்நாட்களில் மறக்க முடியாது என்கிறார்.

தென் இந்திய பேணா நண்பர்கள் இவர் தமிழ்நாடு வரும்போது பல உதவிகள் செய்து வந்தார்கள். 30 வருடங்கள் தொடர்பு வைத்துக் கொண்டு, இன்றும் நட்பு தொடர்வதை சொல்லி பெருமைப் படுகிறார். 1977-ல் சத்தியபாமாவை மணந்தார் 1981-ம் ஆண்டு பிறந்த மண்ணை விட்டு ஜெர்மனி வந்தார்கள். 1984-ம் ஆண்டிலிருந்து இந்து சமய வளர்ச்சி சங்கம் ஆரம்பித்து அருகிவரும் சைவ சமயம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஊக்கம்தர தென் இந்திய பேணா நண்பர்கள் மூலம் உதாரணமாக ஆத்திரி, கொன்றை வேந்தன். ஆலயவழிபாடு, சைவ வினா-விடை இன்றும் பல நூல்கள் தேவார ஓலி நராடாக்களை வரவழைத்து நகல் செய்து இலங்கையாக மக்களுக்கும் ஜெர்மனி அருகில் உள்ள நாடுகளுக்கும்

கொடுத்து உதவியுள்ளார்கள் இப்போது இச்சப்பும் தெய்வீகப் பேரவை என்று இயங்கி வருகிறது. இதன் நோக்கம் சமய தமிழ் வளர்ச்சி, இலவச கைநூல் வெளியிடுதல். கடந்த 10 வருடங்களாக சமய நூல்கள், ஒவிகளாக்களை கொடுத்து உதவிய இவரது பேராந்நன்பர்களுக்கு இராஜபாளையத்தில் ஜுலை 2000-ல் பாராட்டுக் கூட்டம் நடத்தியுள்ளார்கள்.

1998-ம் ஆண்டு முதல் தமது தாய் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து இன்னலுறும் தம் தமிழ் உறவுகளுக்கு உதவ தொடக்கினார். பாடசாலை மாணவார், உடல் ஊனமுற்றோர், காது கேட்க முடியாத மாணவர்கள். போன்றோருக்கு இவர் நன்பர்கள் மூலமாகவும் பணம், பொருட்கள் கேள்வித்து அனுப்பி உதவி வருகிறார். தென் இந்தியாவில் பாண்டிக்கேரி மற்றும் திருவெண்ணன்னல்லூர், உறுந்தார்பேட்டை போன்ற இடங்களுக்கும் இவரின் இச்சமூகப்பணி தொடர்கிறது. சர்வதேச தமிழர் இதழின் ஜெர்மன் நாட்டு பிரதிநிதியாக இருந்து அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு மனதாபிமான சேவைகளைச் செய்கிறார். அப்பத்திரிகை ஆசிரியர் என.எஸ். பிரா அவர்கள் இவர் மனைவியின் உறவினர் ஆவார்.

இவரது சமூகப்பணியைப் பாராட்டி 1998-ல் குரும்பசிட்டி சன்மார்க்க சபை 'சமூக ஜோதி' கவுரவ் பட்டம் வழங்கியது இச்சபையின் ஐரோப்பிய நாடுகளின் பிரதம இணைப்பாளாராகவும், ஜெர்மனி பூர்வ கனகதுர்கா ஆலய தலைவராகவும், பொறுப்பு வகிக்கிறார். இத்தகைய சமூகப் பணிக்கும் ஆன்மீகப் பணிக்கும் பக்கபலமாக நின்றுதவும் இவர் மனைவி சத்தியபாமா வும் வருங்காலத்தில் தன்னுடன் இணைந்து இப்பணிக்கு வலிமை ஊட்ட வேண்டும் என்பது இவரின் அவா சென்ற ஆகஸ்டில் இவர் தமிழ்நாடு மதுரை வந்தபோது கௌனூர் இரா இரவி சந்தித்து ஏழைதாசன் ஏட்டை வழங்கி அறிமுகப் படுத்தியுள்ளார். டாக்டர் பழனி இளங்கம்பன் இவருக்கு பொன்னாடை அணிவித்து கொரவித்தார்.

Thambi. Buvanendran, Holzener Weg 27, 58239 - Schwerte, Germany
Tel / Fax : 02304 82811. Mobil : 0172 834 2116.

உலகத் தமிழ் நெஞ்சங்களை
ஒன்றியணக்கும் உன்னத பணிக்காக
உதயமாகி விட்டது ஏழைதாசன் இண்டரிந்ட்
இணைய முகவரி :

உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி பரிசு பெறுபவர்கள்

சட்ரொளி வெளியீட்டுக் கழகமும் இலண்டன் தமிழ் இலக்கியமன்றமும் இணைந்து நடத்திய “வருத தமிழர் பொற்காலம்” உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி முடிவுகள் வெளியீட்டிப்பட்டுள்ளன.

இப்போட்டியில் முதல் பரிசு தமிழ்நாடு காரைக்குறிச்சியைச் சேர்ந்த செல்வி பி. மாலதி எம்.ஏ. அவர்கள் பெற்றார்களார். இவர்காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர் தமது பரிசாக பத்தாயிரம் இந்திய ரூபாய்களைப் (150 பவுன்கள்) பெறுகின்றார்.

“இப்பரிசை இலண்டனில் முன்னணி வகித்துவரும் தங்க மாளிகை ரோயல் ஐல்லவரி நிறுவத்தினர் வழங்குவின்றார்கள். தமிழ் உணர்வும் தாய்மை உள்ளமும் கொண்ட ரோயல் ஐல்லவரியினையாளர் தமிழ்க் கவிதையில் ஆர்வம் கொண்ட தமிழ் பட்டதாரி ஆவார். உலகத் தமிழ்க் கவிதைப் போட்டியில் முதல் பரிசை வழங்குவதில் நிறைவும் மகிழ்வும் அடைகின்றார்.

இப்போட்டியில் இரண்டாம் புரிசைய் பெறுபவர் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி மாதகரைச் சேர்ந்த உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன் அவர்கள். அவர் கவிதைத் துறையில் பல ஆக்கங்களைப் படைத்தவர். தமிழை உயிராக நேசிப்பவர். “தமிழ்நாடு போர்ப்பரணி” என்ற நூலால் தமிழ் ஈழ உணர்வை உலகிற்கு பரப்பியவர் “வரலாற்றில் கச்சத்தீவு” எனும் தாலின் ஆசிரியர். உடல் மண்ணுக்கு உரீர் தமிழுக்கு எனத் தம் வாழ்நாளை ஈகம் செய்த சி.பா. ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகப் பணியாற்றி வருபவர். இவர் தமது பரிசுத் தொகையாகிய 6,500 இந்திய ரூபாய்களைப் (100 பவுன்கள்) பெறுகின்றார்.

இப்பரிசை வழங்க முன்வந்திருக்கும் விரு இரத்தினபாவன் அவர்கள் ஒரு கவிஞரும் சட்டத்தரணியும் ஆவர்கள். இப்பரிசை இவர் தடத்தி வரும் ரட்னா அள் கம்பனி சட்டத்தரணி நிறுவனத்தின் சார்பில் வழங்கி கவிஞர் சிங்காரவேலனைக் கௌரவிக்கின்றார்.

மேற்கண்டவாறு செயலாளர் ஐ.தி சம்பந்தன், போட்டி அமைப்புக் குழு கவிஞர் செ. நாகேந்திரன், பொன். பாலசுந்தரம், இலண்டன் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் க. இராஜமனோகரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சட்ரொளி வெளியீட்டுக் கழகம்

Chudaroli Publication Society (U.K.)

15, Ruttand Road, Forest Gate, London E7 8PQ.

தமிழ் மழலையர் பள்ளி

தமிழக அரசின் தமிழ்வழிக் கல்வி அரசாணையை வழக்குப் போட்டுச் சிலர் தடுத்திருக்கிற சூழலில் தமிழ்வழிக் கல்விக்கு ஆக்கம் கேர்க்க அன்னைத் தமிழ் மழலையர் பள்ளியைத் தஞ்சாவூர்த் தமிழ்ப் பேரவை தொடங்கியுள்ளது 15-9-2000 அன்று வழக்கறிஞர் தஞ்சை அ. இராமலூர்த்தி வகுப்புகளைத்

தொடங்கி வைத்தார். கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் வ. செய்பால், வே. வேங்கடாசலம், பூண்டி கல்லூரிப் பேராசிரியர் முனைவர் பா. மாசிலாமணி, இசைக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சண்முகவேல், கூ.கோ. அறிவுமகி, மாணவர் நல்லசிவம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் நா. அருணாசலம் வருகை புரிந்து வாழ்த்தினார். முனைவர் பா. இறையரசன் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் தமிழ்யியான் நன்றி கூறினார்.

இப்பள்ளியில் குழந்தைகளுக்குச் சீருடை, புத்தகச் சுழை, கையொடிய எழுதும் துண்பம் இல்லை. ஒவிநாடா, கணினி, விளையாட்டு, இசை ஆகியவற்றின் மூலம் கற்பிக்கப்படும் என்று இறையரசன் தெரிவித்தார். இப்பள்ளியின் முதல்வர் தி. அம்பிகா, ஆசிரியைகளாக முத்துமாரி, மங்கை, ஸ்டக்சமி, சத்யா, அங்கயற்கண்ணி ஆகியோர் உள்ளனர். இங்கு குழந்தைகள் காப்பகழும் மகளிர் கலைப் பள்ளியும் உள்ளன. குழந்தைகளை அழைத்துவரும் அன்னையர் இங்கேயே தையல், தட்டச்சு, கணினி, நுண்கலைகள் படித்தலாம். கணினி தமிழிலேயே கற்பிக்கப்படும். அதிகம் படிக்காத பெண்களும் தட்டச்சு, கணினி படித்துப் பட்டம் பெறலாம்.

அன்னைத் தமிழ் மழலையர் பள்ளி,
வ.உ.சி. நகர், தஞ்சாவூர்.

தஞ்சாவூர்த் தமிழ்ப் பேரவை

சந்தன வீரப்பனுக்குப் பாராட்டு

மக்கள் அரசியலுக்கு வரக் கோரிக்கை

தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தைகள் தமிழ்க் கல்வி பெறக் கூடாது என்று ஆங்கில வணிகத்தால் புணம் பிடிப்பும் பணக்காரர் கொள்ளையர்கள் வழக்குப் போட்டுத் தமிழக அரசின் ஆணையைத் தடுத்திருக்கின்றனர்.

தமிழ்க்கல்வி, காவிரிநீர் சிக்கல், திருவள்ளுவர் சிலைத் திறப்பு முதலிய கோரிக்கைகளை முன்வைத்திருக்கிற சந்தன வீரப்பனைப் பாராட்டுகின்றது தஞ்சாவூர்த் தமிழ்ப் பேரவை நடிகர் இராஜ்குமாரை விடுவித்துவிட்டு மக்கள் (ஜனநாயக) அரசியலுக்கு வந்து தமிழ்-தமிழர் நலம் காக்க வேண்டும் என்றும் வேண்டுகிறது.

வேள்வி புதிது...!

தமிழ் ருக்குள்ளே
 தழைக்குது பேதம்!
 அமுத மொழிஇனி
 அடைந்திடும் சேதம்!
 ஸ...! ஸ...!
 தாழ்மையை நீக்கி
 உயர்வினைச் சேர்க்க
 புதியதாப் படைந்திடு வேதம்! (1)

இடய வாசலில்
 ஆயிரம் கேள்வி!
 உடய முகத்தினை
 உருட்டிடும் தோல்வி!
 ஸ...! ஸ...!
 சிறுமையைப் பேரக்கிப்
 பெருமையை நூட்ட
 பரிந்திடு புதுப்புது வேள்வி! (2)

இருப்போர் கைகளில்
 உருண்டிடும் நீதி!
 இல்லா திருப்போரை
 விரட்டிடும் உதை!
 ஸ...! ஸ...!
 நேற்றேநடு விதங்களைய
 மாற்றுங்கள் நீக்கி
 வாளைடு குறித்திடு சேதி! (3)

— கவிஞர் சதயன், சென்னை-33

‘ஏழூதாசன்’ என்னும் எழிலான், அடக்கமான பெயரில் “இதற் வருவதை இன்றுதான் அறிந்து, படித்துப் பரவசமுற்றேன். மேலைநாட்டு ஜக்கூ கவிதை இலக்கியம் தமிழில் இருக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் முயலுவதை, எழுபதை எட்டியவன் என்றாலும் எழுத்துப் பணியில் தளராத நான், தங்களைப் பாராட்டுகிறேன்.

— வழக்கறிஞர் இ. பனிமலர், விளாத்திக்குளம், தூத்துக்குடி கடந்த இரண்டு மாதங்களாக ஏழூதாசன் இதற்கும் படித்து வருகிறேன்.

இதற் சிறியதாக இருந்தாலும் சிறப்பானதாக உள்ளது. தங்களது தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகிறேன். இத்துடன் ரூ. 35/- மதிப்புள்ள காசோலை அனுப்பியுள்ளேன்.

— வி. சக்திமணோகர், புதுக்கோட்டை-5

நிறுவனரின் புதைப்படத்துடன் எழுச்சியோடு இதற் வந்திருக்கிறது. ‘சராசரிக்கு திருமணம் அவசியம்; சாமானியனுக்கு சாதனையே இலட்சியம்’ என்ற எய்ட்ஸ் தடுப்பு மொழி, ஆயிரம் பொருள் சொல்லும் அற்புத வரி.

— என். அஞ்சகம், பாலப்பட்டி, நாமக்கல் கல்ஞர் பதுமைச்செல்வன் அவர்களின் யார் மனிதன்? கவிதை நன்றாக இருந்தது. எய்ட்ஸ் தடுப்பு மொழிகள் அருமை.

— நா. சுப்பலெட்சுமி, திருப்பத்தூர், வேலூர் தோழர் சோலைப்பிரியன் மூலம் இதற் கிடைக்கப் பெற்றேன். மிக அருமை சக்திமணோகரின் கவிதை மனிதத்திற்கு நிகழும் நகக் கீறல்களைப் பல்வியமாய் இடித்துரைத்தது.

— அதங்கோடு அனிஷிருமார் பாரதிதாசன் பல்கலைக் கழகம் தங்களின் இலக்கிய ஆர்வம் ஏழூதாசனில் நன்கு தெரிகிறது. ‘யெரம் தெரியும்’ ஒரு தனிமனித வளர்ச்சி வெளிப்பாடு எனினும் யதார்த்தத்தின் மென்மையோடு வெளிவந்திருப்பது பாராட்டிற்குரியது.

— செல்வி த. மஞ்சா, திருப்பூர் எய்ட்ஸ் தடுப்பு மொழிகள் ஓவ்வொன்றும் வாழ்வின் நல விரும்பிகள். தொடரட்டும் தங்களின் எய்ட்ஸ் தடுப்பு மொழிகள்.

— சரி தார் உ. சேன், குவைத் ஆகஸ்டு இதழில் சேலம் ஆருமகன் எழுதிய “எங்களுக்கும் சதந்திரம் வேண்டும்” கவிதையைப் படித்தேன். நம் நாட்டின் இன்றைய நிலையைப் படம் பிடித்து இருந்தார். அதில் 6-வது பத்தியில் “அதோ சேவல் கூவுகிறது! ஆகாரம் தேடாமலே அவசரமாக கலப்பையைப் பூட்டுகிறோம். ஆனால் அந்தவரை உழைத்தும் மிஞ்சவது கோவண்மே!” என்கிற வரிகள் எனக்காக, எங்களுக்காக எழுதியதுபோல் இருந்தது. என்னும் ஒர் என்ன இலங்கூசுக் குமிக்கனம் வாசிக்கப் படார்த்தம்.

— ● பாவலர். கருமலைத் தமிழாழன் ● —

ஓகுந், தர்மபுரி மாவட்டம்.

நாணவ்போல் வனளவுதினை
நல்லிவென்றீ எண்ணாதே
கூனவ்போல் பணிவுடனே
குனிந்தவனோ தாழ்ந்ததில்லை!

பொய்மையினால் வரும்செலவற்
பெரிததனாலே எண்ணாதே
மெய்மையினைத் துறந்தவனோ
மேதினியில் நின்றதில்லை!

மிறர்பொருளைக் கவர்வதுவே
பெருமறிவாய் எண்ணாதே
அறஞ்வழுவி சேர்த்துவிதலாக
அமைதிதனைத் தந்ததில்லை!

வீண்பெருமை பேச்சுபர்வை
விளைக்குமென எண்ணாதே
மாண்புகழில் மயங்கியவன்
மதிப்புடனே வரழ்ந்ததில்லை!

தோல்லிதனைக் கண்டஞ்சித்
தொடருமென எண்ணாதே
ஆழ்விழுதாய் நம்பிக்கை
அர்ரவனோ வென்றதில்லை!

உழைக்காமல் வாழ்க்கையிலே
உயர்தற்கே எண்ணாதே
தழைப்பதற்குத் தோள் களினைத்
தந்தவனேறி வீழ்ந்ததில்லை!

எய்க் கீல் ஹையா? பயம் வேண்டாம்!

எப்ள் தீக்கு முடியாத ஒரு நோய் அங்கு தீத் மருத்துவங்களில் குறைாகிறது. எப்ள் என்ற உதவி கேட்டப்பட்ட சான்னிக்குஞ்சு வர வேண்டும்.

நோயின் தீங்களையும் வொருட்கீடு 100 முதல் 200 நாட்கள் வரை மருந்துகள் எப்ளி வேண்டும். நட்டாட்டம் இங்கூத்துக்களை அவசியத்து வர வேண்டாம்.

H.I.V. கிருமிகள் முழுமொயாக ஆழிக்கப்படும் வரை கிளிகள் அளிக்கப்படும். மருந்துகள் எப்ளி முத்த பிள்பு 'P 24 கீல் இருக்கும்' என்ற ரத்தம் பரிசோதனை கெப்டு பாக்ஷனம். நெங்கட்டுள் ஆக மாறும். இப்பிழோதுள்ள முறையே மேற்கூட வேண்டும் ஆக வேண்டுமென்று விரும்புவார்கள் தொடர்ந்து சிலாகங்கள் மருந்துகள் எப்ளி வேண்டும்.

மருந்துகள் 45 ஆண்டுகள் அடிமைப் பேற்றார். அதிலே நிரப்பியார். அரிசா இப்பகுதில் 'எப்லி நேரப் பிரிவிற்கு' மதுரை மற்றும் திருவிழாபுரம் கோட்டை எப்ளி நிலைகளை முறைகளை விளைக்கி ஏற்றவார். என்கும் நிறுப்பாரா. எக்ஸ்டி. இலிஜனீஸ், ஜோட்டு. இலிஜனீஸ் கோட்டை எப்ளி நிலைகளை முறைகளை ஏற்றுக்கொண்டு வருகிறேன்.

அரிசா டாக்டர் A.கேவராஜன், R.M.P.(IND)C.B.I.M.
எப்ளி நோய் ஆபிஸ் மருந்து வருவது '7-3-25 புருங்கள் கோவில் ஓரு முனையால் - 625 703.

(மேஜாங்கனரிசி ஆப்பத்திலி)
நீரிப் : பேணாரூபிரில் 7-3-125. பெருங்கள் கோவில் தெருவில் மருந்துவரும்நோய் கொல்லப்பட்டு வருகிறது. வேறு எங்கும் கிளான்கோவா கிளாயாது. தூங்கள் மாரும் என் பெயார் கோவில் அமைத்துவான் அமாந்துவிடாதார்கள். ஆஃடோ புதூரிப்பில் ஆஸ்பத்திரிக்குக் கொல்ல வேண்டும் என்று கொள்ளல் அளவுத்து வந்து விரிவாக்கள்.

மருந்துவ ஆபோசகளைக்கும் பதிவிற்கும் கட்ட வாய்ம் ரூ.25/- கட்ட ஜாயின்றி வரும் கட்ட நிரிக்குக்கு பதிவு வருாது.

பேணூர் வருமாற்று விழி : மதுரை To எப்ளி பல் மார்க்கத்தில் பேணூர் உள்ளது. வடக்கிலிருந்து வருபவர்கள் மதுரை வந்து பழங்காராத்தும் பல் ஸ்பாஸ் ஸ்பாஸ் விருந்து பற்றப்பும் 'காப்ரி' பஸ்லை ஏறி T.கல்லூப்பட்டி வழிபாக பேணூர் வருவாம்.



வல்லிக்கண்ணன் கடிதம்

ஆசிரியர் தொகுதி

ஏழைதாசன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது ஆகும். உங்கள் இதழ்ப்பணி ‘நமது

Millennium என்னும் சொல்லை தமிழன்னையில் தொடங்கி வளர்ந்து இப்பொழுது புத்தாயிரம் என்று மொழி ‘ஏழைதாசன்’ மூலம் முன்னேறிக் கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டான மொழிபெயர்ப்பு ஆகாது. ‘புது தியதே தொடர்ந்து எய்ட்ஸ் தடுப்பு தாயிரம்’ என்பது புதிய ஆயிரமாக மொழிகளைத் தந்து சபலசித்தர்க அமைவதால், ‘New Millennium’ என்கு எச்சரிக்கை விடுத்து வருவதும், என்னுதான்பொருள்படும். Millennium ஐக்கூ வளர்ச்சிக்கு உற்சாகமூட்டும் என்னும் சொல்லிந்கு ‘ஆயிரம் ஆண் விதத்தில் தொண்டாற்றுவதும் தமிழ் இடங்கள்’ என்பது சரியான பொருள். மொழிக்கு நற்பணி புரிவோரைப் படித்துடன், மனித மாண்புகள் சிறந்து பாராட்டி பெருமைப் படுத்துவதும் விளங்கும் காலம் அல்லது நலம் ஏழைதாசன் இதழுக்கு சிறப்பு சேர்க் கீர்ம்பிய நற்காலம் என்னும் பொருள் கும் பணிகளாகும். அத்துடன் அயல் படும். எனவே ‘நல்லாயிரம்’ என்னும் நாடுகளில் தமிழ் வளர்க்கும் இதழ் மொழியாக்கமே நனிச் சிறந்த மொழி-களை அறிமுகம் செய்வதும் விசேஷ யாக்கமாகும். தங்கள் இதழிலே மாகக் குறிப்பிடத்தக்கது.

Millennium என்னும் சொல்லிந்கு ஈடாக ‘நல்லாயிரம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். Millennium — நல்லாயிரம்; New Millennium — புதிய நல்லாயிரம்; First Millennium — முதலாம் நல்லாயிரம்; Second Millennium — இரண்டாம் நல்லாயிரம்; Third Millennium — மூன்றாம் நல்லாயிரம் என்றெல்லாம் அமைத்து கொள்ளலாம்.

தமிழ்த் தொண்டர்

கோ. முத்துப்பிள்ளை

இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்து உள்ளார்.

ஏழைதாசன் அச்சுக்கத்தில் அச்சிட்டு,

படிப்பகம்
வெளியிடுபவர், ஆசிரியர் : எஸ். விஜயகுமார்.